1987 ஏப்ரல் 28]

தயைகூர்ந்து இந்த ஆண்டில் அந்தப் பணியை எடுக்க, பரிசீலிக்க மாண்புமிகு அமைச்சரவர்கள் முன்வருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஆண்டு எடுப்பதற்கு வேண்டிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவர்கள் சொல்வதைப் போல, ஐரோப்பிய பொருளாதாரத் திட்டத்தின் கீழே வாத்துக் கால்வாய்களைச் சரி செய்து கொடுப்பது, அதே போன்று பலவீனமாக இருக்கிற கரைகளை அந்தப் பகுதியிலே ரிவெட்மென்ட் போட்டு பலப்படுத்தியும், அதேபோன்று ஸ்லூயிஸ்களை எல்லாம் மாற்றிக் கொடுப்பதோடு, வாய்க்கால்கள் அத்தனைக்கும் சிமென்ட் தளம் போட்டுக் கொடுப்பதும்தான் அந்தத் திட்டத்தினுடைய குறிக்கோளாகும். ஆகவே, அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினாக்கள்-விடைகள் முடிவுற்றன.

[குறிப்பு.—ஓர் உரையின் தொடக்கத்தில் (*) உடுக்குறி இடப் பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.]

2. தகவல் கோரல்.

(அ) காஞ்சிபுரம் ஒன்றியக் கிராமங்களில் குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது குறித்து.

திரு. கே. பாலாஜி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னால் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு ஓர் அரசாணை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீருக்காக இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இணைப்பைத் துண்டிக்கவேண்டும் என்ற உத்தரவு வந்திருக்கிறது. வேண்டுமானால் இப்போதிலிருந்து புதிதாகக் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவைப் போட்டு, ஏற்கனவே கொடுக்கப்பட்ட அந்த குழாய் இணைப்புக்களைத் துண்டிக்கக்கூடாது என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மறு உத்தரவு வழங்குவார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.